

பெருநகர சென்னை மாநகராட்சி

செய்தி வெளியீடு

செ.வெ.எண். 129

நாள்: 05.03.2026

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், இன்று திரு.வி.க.நகர் மண்டலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடப் பணிகளின் இறுதிகட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, திரு.வி.க.நகர் மற்றும் இராயபுரம் மண்டலங்களில் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விரைவில் திறக்கப்படவுள்ள கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் மண்டலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ சார்பில் கட்டுப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டடம், மகளிர் உடற்பயிற்சிக் கூடம், பல்நோக்கு மையக் கட்டடம் மற்றும் கொளத்தூர் நவீன அங்காடி கட்டடங்களின் இறுதிகட்டப் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (05.03.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-64, சீனிவாசா நகர் சென்னை தொடக்கப் பள்ளியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டடம், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் நவீன அங்காடி கட்டடம், வார்டு-68, ஜவஹர் நகரில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் உடற்பயிற்சிக் கூடம், வார்டு-70, ரமணா நகர், கௌதமபுரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்நோக்கு மையக் கட்டடத்தில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடைகள் ஆகியவற்றின் இறுதிகட்டப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-71க்குட்பட்ட புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, ஆடுதொட்டி அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியில்

ரூ.120 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இந்த விளையாட்டுப் பூங்காவில் நடைபாதை, கழிப்பறை, பாதுகாவலர் அறை, கேஜிபோ, திறந்தவெளி உடற்பயிற்சி, சிறுவர்கள் விளையாடும் பகுதி, மின்விளக்கு வசதி, மின்மாற்றிகளைச் சுற்றிலும் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்கள் விளையாடுவதற்கு சாய்தள சறுக்கு விளையாட்டு, ஏற்ற விளையாட்டு, ஊஞ்சல், குடை இராட்டினம் உள்ளிட்ட உபகரணங்கள், Street Workout, Forearm Twirl, Chest Press, Shoulder Twirl, Cross Trainer, Core Twister, Leg Press, Pedaling Bicycle உள்ளிட்ட திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னர், எழும்பூர் சட்டமன்றத் தொகுதி, இராயபுரம் மண்டலம், வார்டு-58, இராட்லர் தெருவில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் மூலதன நிதியில் ரூ.156 கோடி மதிப்பீட்டில் 595 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் பயிற்சி கூடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இதில் உட்புற மற்றும் வெளிப்புற பயிற்சிக்கான கட்டமைப்புகள், பாதுகாவலர் அறை, அலுவலக அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., முதன்மை செயல் அலுவலர் திரு.சந்திரசேகர் சாகமூரி, இ.ஆ.ப., வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., (மத்தியம்), திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு), மாவட்ட வருவாய் அலுவலர் (சிஎம்டிஏ) திருமதி மு. இந்தாமதி, கண்காணிப்புப் பொறியாளர் திரு.ராஜன் பாபு, நியமனக் குழு உறுப்பினர் திரு.சொ.வெலு, மாமன்ற உறுப்பினர்கள் திரு.எ.நாகராஜன், திருமதி இராஜேஸ்வரி பூந்தர், மண்டல அலுவலர்கள் திரு.ஜி.சொக்கலிங்கம், திரு.சி.விஜயபாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

**செய்தி வெளியீடு: இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்,**

**பெருநகர சென்னை மாநகராட்சி.**